

12th July 2025

The National Stock Exchange of India Limited Exchange Plaza, 5 th Floor Plot No. C/1, G Block Bandra Kurla Complex Bandra(E) Mumbai – 400 051 Code: EIIHAHOTELS	BSE Limited Corporate Relationship Dept. 1 st Floor, New Trading Ring Rotunda Building Phiroze Jeejeebhoy Towers Dalal Street, Fort Mumbai – 400 001 Code: 523127
--	---

Sub: Newspaper Advertisement

Dear Sir / Madam,

Disclosure is given pursuant to Regulation 30 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (Listing Regulations), please find enclosed herewith a copy of newspaper advertisements regarding “Notice of 42nd Annual General Meeting, E-voting, Remote E-voting and Record Date”. The advertisement was published on 12th July 2025 in the following newspapers:

- Business Standard (English - all editions) and;
- Makkal Kural (Tamil- Chennai) (being the regional language newspaper of Chennai, where the Company’s registered office is situated).

The above may be taken on record.

Thanking you,

Yours faithfully,
For **ElH Associated Hotels Limited**

Tejasvi Dixit
Company Secretary

ElH Associated Hotels Limited

A MEMBER OF THE OBEROI GROUP

CIN: L92490TN1983PLC009903

Corporate Office: 7, Sharnath Marg, Delhi- 110054

Telephone: +91 11 23890505, Website: www.eihassociatedhotels.inEmail: isdho@oberoigroup.com

Registered Office: 1/24 G.S.T. Road, Meenambakkam, Chennai, Tamil Nadu, India - 600 027 Telephone: +91-44-2234-4747

**NOTICE OF 42ND ANNUAL GENERAL MEETING,
REMOTE E-VOTING, E-VOTING AND RECORD DATE**

In compliance with the various circulars issued by Ministry of Corporate Affairs dated and Securities Exchange Board of India and other provisions of the Companies Act, 2013 ('Act'), SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ('Listing Regulations'), the 42nd Annual General Meeting (AGM) of ElH Associated Hotels Limited ('the Company') is scheduled to be held on Monday, 04th August 2025 at 4:30 P.M. through Video Conferencing/Other Audio Visual Means ('VC/OAVM') facility.

Dispatch of Annual Report and AGM Notice through e-mail

Shareholders are hereby informed that Central Depository Services Limited (CDSL) for and on behalf of the Company, have e-mailed the Annual Report for the Financial Year 2024-25 along with the AGM Notice on Friday, 11th July 2025 to all the Shareholders whose e-mail addresses are registered with the Company/depositories and whose name appear in the Company's Register of Members/Beneficial Owners maintained by the depositories as on Friday, 04th July 2025. Additionally in accordance with the Regulation 36(1)(b) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company has also dispatched letter to Members, whose e-mail addresses are not registered with Company/RTA/DP, providing weblink where the Annual Report for FY 2024-25 can be accessed. The Notice and Annual Report are also available on the Company's website <https://www.eihassociatedhotels.in/investors/annual-reports/>, website of Stock Exchanges i.e., www.nseindia.com, www.bseindia.com and website of Central Depository Services Limited (CDSL) at www.evotingindia.com.

Details and Manner of e-voting

- The remote e-voting shall commence on Friday, 01st August 2025 at 10:00 A.M. and will end on Sunday, 03rd August 2025 at 5:00 P.M. The remote e-voting facility shall not be allowed beyond the said date and time. The Members who have cast their votes through remote e-voting prior to the AGM may attend the meeting but shall not be entitled to cast their vote again.
- The instructions for attending the AGM through VC/OAVM and manner of remote e-voting or e-voting during the AGM for members holding shares in dematerialised mode or physical form or who have not registered their email addresses, has been provided in the AGM Notice. Once the vote on a resolution is cast by the Member, he/she shall not be allowed to change it subsequently or cast the vote again.

Manner of registering / updating the e-mail addresses

- Shareholders holding shares in physical mode and have not registered/updated their e-mail addresses with the Company, may get the same registered /updated, by sending duly filled and signed Form ISR-1 which is available on the website of the Company at <https://www.eihassociatedhotels.in/investors/investor-services-and-contact/>, to the Company's RTA at MUFG Intime India Pvt Ltd, Nobel Heights, 1st floor, Plot no. NH-2 LSC, C-1, Block, Near Savitri Market Janakpuri, New Delhi – 110058 or to the Company at 7, Sham Nath Marg, Delhi – 110054.
- Shareholders holding shares in dematerialised mode may contact/ write to their Depository Participants to register/update their e-mail addresses.

Record Date for Dividend & Cut-off date for e-voting

The record date for determining entitlement of dividend and cut-off date for e-voting is Monday, 28th July 2025. A person whose name is recorded in the Register of Members or Register of Beneficial Owners maintained by the Company/Depositories as on cut-off date shall only be entitled to attend AGM, avail the facility of remote e-voting as well as e-voting at the AGM.

The Board of Directors of the Company has recommended a final dividend of Rs. 3.50 (Rupee three and fifty paise only) per equity share of face value Rs.10 each. The final dividend, if approved, by the Members in the ensuing AGM will be paid by 31st August 2025. Further, please refer to our e-mail communication dated 06th June 2025, to the Shareholders in respect of deduction of tax at source on payment of dividend under relevant provisions of the Income-Tax Act, 1961. Please provide necessary documents/information for claiming exemption from TDS on dividend to be paid for the Financial Year ended 31st March 2025 on or before 25th July 2025.

Post-dispatch Acquisition of Shares

Any person, who acquires shares and become member of the Company after dispatch of the AGM Notice and holding shares as on cut-off date i.e. Monday, 28th July 2025 may get the login ID and password by sending an email to helpdesk.evoting@cdslindia.com by mentioning Folio No./DP ID and Client ID. However, if you are already registered with CDSL for remote e-voting, then you can use existing user ID and password for casting vote.

Queries & Grievances


In case of any query/grievance regarding e-voting, members may contact Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futrex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call toll free no. 1800 21 09911 or write an email to the Company at isdho@oberoigroup.com.

For ElH Associated Hotels Limited

Sd/-

Place: Delhi
Date : 11th July 2025Tejasvi Dixit
Company Secretary

ஹோம் பாஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இத்தியா லிமிடெட்



GOVERNMENT OF TAMIL NADU
FINANCE DEPARTMENT,
CHENNAI-9

Dated: July 11, 2025

PRESS COMMUNIQUE

It is notified for general information that the outstanding balance of **8.27% Tamil Nadu SDL, 2025** issued in terms of the Government of **Tamil Nadu**, Finance Department, Notification **No.293(L)/W&M-II/2015**, dated **August 07, 2015** will be repaid at par on **August 12, 2025** with interest due up to and including **August 11, 2025**. In the event of a holiday being declared on the aforesaid date by any State Government under the Negotiable Instruments Act, 1881, the loan will be repaid by the paying offices in that State on the previous working day. No interest will accrue on the loan from and after August 12, 2025.

2. As per sub-regulation 24(2) and 24(3) of Government Securities Regulations, 2007 payment of maturity proceeds to the registered holder of Government Security held in the form of Subsidiary General Ledger or Constituent Subsidiary General Ledger account or Stock Certificate shall be made by a pay order incorporating the relevant particulars of his bank account or by credit to the account of the holder in any bank having facility of receipt of funds through electronic means. For the purpose of making payment in respect of the securities, the original subscriber or the subsequent holders of such a Government Securities, as the case may be, shall submit to the Bank or Treasury and Sub-Treasury or branch of State Bank of India, where they are enfaced / registered for payment of interest, as the case may be, the relevant particulars of their bank account.

3. However, in the absense of relevant particulars of bank account/mandate for receipt of funds through electronic means, to facilitate repayment on the due date, holders of **8.27% Tamil Nadu SDL 2025** should tender their securities at the Public Debt Office, 20 days in advance. The securities should be tendered for repayment, duly discharged on the reverse thereof as under:-

"Received the Principal due on the Certificate".

4. It should be particularly noted that at places where the treasury work is done by a branch of the State Bank of India, the securities, if they are in the form of Stock Certificates, should be tendered at the branch of the bank concerned and not at the Treasury or Sub - Treasury.

5. Holders who wish to receive payment at places other than those where the securities have been enfaced for payment should send them duly discharged to the Public Debt Office concerned by Registered and Insured Post. The Public Debt Office will make payment by issuing a draft payable at any Treasury/Sub-Treasury or branch of State Bank of India conducting Government Treasury work in the State of **Tamil Nadu**.

T.Udhayachandran
Principal Secretary to Government,
Finance Department, Chennai-9.

DIPR/ 769 /DISPLAY/2025



KOLKATA MUNICIPAL CORPORATION e-TENDER

ABRIDGED NIT

The Director General (Planning and Development Department), KMC invites e-tender/quotation online expression of interest of lower bidder for the following work:

NIT No. : KMC/D.G.(P_D)/C/001-1/2025-26 (2nd Call), DATED: 15.07.2025

Name of the work: **"Rehabilitation/Refurbishment of Brick Sewer from Moulali to Palmer's Bridge Pumping Station".**

Estimated value: **Tender amount to be quoted by the bidder.**

Earnest money: **₹ 10,00,000.00.** Period of completion: **24 months.**

Date & time of pre-bid meeting: **22.07.2025 - 3.30 P.M. (Place of meeting: Office of the Director General (P&D), KMC, 19, Nellie Sengupta Sarani, Kolkata-700087).** Bid submission start date (online) on: **29.07.2025 - 3.30 P.M.** Last date and time of submission of bid: **30.08.2025 - 3.30 P.M.** The bid forms and other details are available on and from **15.07.2025 (5.30 P.M.)** from the website **https://etender.wb.nic.in** (625/25-26)



Investment Manager: Baroda BNP Paribas Asset Management India Private Limited (AMC)
Corporate Identity Number (CIN): U65991MH2003PTC142972

Registered Office: 201(A) 2nd Floor, A wing, Crescenzo, C-38 & 39, G Block, Bandra-Kurla Complex, Mumbai, Maharashtra, India - 400 051.
Website: www.barodabnp-paribasmf.in • Email: service@barodabnp-paribasmf.in • Toll Free: 1800 267 0189

PUBLIC NOTICE

The general public at large is hereby informed through this notice that **Mr. Prince Pramod Kumar Jain** aged 34 years, with last known address as 573/A, New Ashoka Garden, Bhopal, Madhya Pradesh – 462023, was an employee of Baroda BNP Paribas Asset Management India Pvt. Ltd. ("Company") and has been terminated from employment since 10th December, 2024 on account of serious misconduct and breach of company policies.

General Public is hereby cautioned that Mr. Prince Jain has no authority of whatsoever nature to transact any business, receive or collect monies for the Company or for investment towards any scheme of Baroda BNP Paribas Mutual Fund ("Fund").

General Public is hereby alerted, not to enter into any transaction with Mr. Prince Jain on behalf of Company or the Fund. The Company or the Fund shall not be legally responsible for the unauthorized or the unlawful action of Mr. Prince Jain in any manner.

For Baroda BNP Paribas Asset Management India Private Limited (Investment Manager to Baroda BNP Paribas Mutual Fund)

Sd/-
Authorised Signatory

Date : July 11, 2025
Place : Mumbai

MUTUAL FUND INVESTMENTS ARE SUBJECT TO MARKET RISKS,
READ ALL SCHEME RELATED DOCUMENTS CAREFULLY.

THIS IS A PUBLIC ANNOUNCEMENT FOR INFORMATION PURPOSES ONLY AND IS NOT A PROSPECTUS ANNOUNCEMENT AND DOES NOT CONSTITUTE AN INVITATION OR OFFER TO ACQUIRE, PURCHASE OR SUBSCRIBE TO SECURITIES. NOT FOR RELEASE, PUBLICATION OR DISTRIBUTION DIRECTLY OR INDIRECTLY OUTSIDE INDIA.

INITIAL PUBLIC OFFERING OF EQUITY SHARES ON THE MAIN BOARD OF THE BSE LIMITED ("BSE") AND "NATIONAL STOCK EXCHANGE OF INDIA LIMITED ("NSE", AND TOGETHER WITH BSE, THE "STOCK EXCHANGES") IN COMPLIANCE WITH CHAPTER II OF THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2018, AS AMENDED ("SEBI ICDR REGULATIONS").

PUBLIC ANNOUNCEMENT



(Please scan this QR Code to view the Draft Red Herring Prospectus)

ORIENT CABLES (INDIA) LIMITED

Our Company was originally incorporated as "Orinet Cables (India) Private Limited" as a private limited company under the Companies Act, 1956, pursuant to a certificate of incorporation dated September 15, 2005, by the Registrar of Companies, N.C.T. of Delhi and Haryana at New Delhi ("RoC"). Subsequently, the name of our Company was changed to "Orient Cables (India) Private Limited" for the purpose of rectifying a typographical error in recording the name of our Company, pursuant to a Board resolution dated March 5, 2007 and a resolution passed in the extra ordinary general meeting of the Shareholders held on April 9, 2007 and consequently a fresh certificate of incorporation dated April 24, 2007 was issued by the RoC. Thereafter, our Company's name was changed to "Orient Cables (India) Limited" upon conversion to a public limited company pursuant to a Board resolution dated November 22, 2024 and a special resolution passed in the extra ordinary general meeting of the Shareholders held on November 25, 2024, and consequently a fresh certificate of incorporation dated December 13, 2024 was issued by the RoC. For further details, see "*History and Certain Corporate Matters – Brief History of our Company*" on page 229 of the draft red herring prospectus dated July 10, 2025 ("DRHP").

Registered Office: House No. 8 BLK-D, Second Floor, Ashok Vihar PH-1, New Delhi, Delhi – 110 052, India; **Corporate Office:** 701, 7th Floor Veritas, Golf Course Road, Parsvanth Exotica, Sector 53, Gurugram, Haryana - 122003, India
Contact Person: Mona Kaushik, Company Secretary and Compliance Officer; **Tel:** +91 1493294094; **E-mail:** compliance@orientcables.in; **Website:** www.orientcables.in; **Corporate Identity Number:** U31300DL2005PLC140809

OUR PROMOTERS: VIPUL NAGPAL, GARIMA NAGPAL, VARDaan NAGPAL, VIPUL FAMILY TRUST, GARIMA FAMILY TRUST

INITIAL PUBLIC OFFERING OF UP TO [•] EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 1 EACH ("EQUITY SHARES") OF ORIENT CABLES (INDIA) LIMITED (OUR "COMPANY" OR THE "ISSUER") FOR CASH AT A PRICE OF ₹ [•] PER EQUITY SHARE ("OFFER PRICE") AGGREGATING UP TO ₹ 7,000.00 MILLION (THE "OFFER"). THE OFFER COMPRISES OF A FRESH ISSUE OF UP TO [•] EQUITY SHARES BY OUR COMPANY AGGREGATING UP TO ₹ 3,200.00 MILLION (THE "FRESH ISSUE") AND AN OFFER FOR SALE OF UP TO [•] EQUITY SHARES (THE "OFFERED SHARES") AGGREGATING UP TO ₹ 3,800.00 MILLION (THE "OFFER FOR SALE"), COMPRISING UP TO [•] EQUITY SHARES AGGREGATING UP TO ₹ 921.00 MILLION BY VIPUL NAGPAL, UP TO [•] EQUITY SHARES AGGREGATING UP TO ₹ 215.00 MILLION BY GARIMA NAGPAL, UP TO [•] EQUITY SHARES AGGREGATING UP TO ₹ 1,332.00 MILLION BY VIPUL FAMILY TRUST AND UP TO [•] EQUITY SHARES AGGREGATING UP TO ₹ 1,332.00 MILLION BY GARIMA FAMILY TRUST (THE "PROMOTER SELLING SHAREHOLDERS"), THE OFFER SHALL CONSTITUTE [•] % OF THE POST-OFFER PAID-UP EQUITY SHARE CAPITAL OF OUR COMPANY.

THE FACE VALUE OF THE EQUITY SHARES IS ₹1 EACH AND THE OFFER PRICE IS [•] TIMES THE FACE VALUE OF THE EQUITY SHARES. THE PRICE BAND AND THE MINIMUM BID LOT SIZE WILL BE DECIDED BY OUR COMPANY IN CONSULTATION WITH THE BRLMS, AND WILL BE ADVERTISED IN ALL EDITIONS OF THE [•], AN ENGLISH LANGUAGE NATIONAL DAILY NEWSPAPER WITH WIDE CIRCULATION AND ALL EDITIONS OF [•] A HINDI LANGUAGE NATIONAL DAILY NEWSPAPER WITH WIDE CIRCULATION (HINDI ALSO BEING THE REGIONAL LANGUAGE OF NEW DELHI WHERE OUR REGISTERED OFFICE IS LOCATED), AT LEAST TWO WORKING DAYS PRIOR TO THE BID/OFFER OPENING DATE AND SHALL BE MADE AVAILABLE TO THE STOCK EXCHANGES FOR THE PURPOSE OF UPLOADING ON THEIR RESPECTIVE WEBSITES, IN ACCORDANCE WITH THE SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA (ISSUE OF CAPITAL AND DISCLOSURE REQUIREMENTS) REGULATIONS, 2018, AS AMENDED (THE "SEBI ICDR REGULATIONS").

OUR COMPANY, IN CONSULTATION WITH THE BRLMS, MAY CONSIDER AN ISSUE OF SPECIFIED SECURITIES AS MAY BE PERMITTED UNDER APPLICABLE LAW, TO ANY PERSON(S), AGGREGATING UP TO ₹ 640.00 MILLION, AT ITS DISCRETION, PRIOR TO FILING OF THE RED HERRING PROSPECTUS WITH THE ROC ("PRE-IPO PLACEMENT"). THE PRE-IPO PLACEMENT, IF UNDERTAKEN, WILL BE AT A PRICE TO BE DECIDED BY OUR COMPANY, IN CONSULTATION WITH THE BRLMS. IF THE PRE-IPO PLACEMENT IS COMPLETED, THE AMOUNT RAISED PURSUANT TO THE PRE-IPO PLACEMENT WILL BE REDUCED FROM THE FRESH ISSUE, SUBJECT TO COMPLIANCE WITH RULE 19(2)(B) OF THE SECURITIES CONTRACTS (REGULATION) RULES, 1957, AS AMENDED. THE PRE-IPO PLACEMENT, IF UNDERTAKEN, SHALL NOT EXCEED 20% OF THE SIZE OF THE FRESH ISSUE. PRIOR TO THE COMPLETION OF THE OFFER, OUR COMPANY SHALL APPROPRIATELY INTIMATE THE SUBSCRIBERS TO THE PRE-IPO PLACEMENT, PRIOR TO ALLOTMENT PURSUANT TO THE PRE-IPO PLACEMENT, THAT THERE IS NO GUARANTEE THAT OUR COMPANY MAY PROCEED WITH THE OFFER OR THE OFFER MAY BE SUCCESSFUL AND WILL RESULT INTO LISTING OF THE EQUITY SHARES ON THE STOCK EXCHANGES. FURTHER, RELEVANT DISCLOSURES IN RELATION TO SUCH INTIMATION TO THE SUBSCRIBERS TO THE PRE-IPO PLACEMENT (IF UNDERTAKEN) SHALL BE APPROPRIATELY MADE IN THE RELEVANT SECTIONS OF THE RED HERRING PROSPECTUS AND THE PROSPECTUS.

In case of any revision in the Price Band, the Bid/Offer Period shall be extended for at least three additional Working Days after such revision of the Price Band, subject to the total Bid/Offer Period not exceeding 10 Working Days. In cases of force majeure, banking strike or similar circumstances, our Company in consultation with the BRLMs, for reasons to be recorded in writing, extend the Bid/Offer Period for a minimum of one Working Day, subject to the Bid/Offer Period not exceeding 10 Working Days. Any revision in the Price Band, and the revised Bid/Offer Period, if applicable, shall be widely disseminated by notification to the Stock Exchanges by issuing a public notice and also by indicating the change on the respective websites of the BRLMs and at the terminals of the members of the Syndicate and by intimation to the Self-Certified Syndicate Banks ("SCSBs") and other Designated Intermediaries and Sponsor Bank(s), as applicable.

The Offer is being made in terms of Rule 19(2)(b) of the Securities Contracts (Regulation) Rules, 1957, as amended (the "SCRR"), read with Regulation 31 of the SEBI ICDR Regulations. The Offer is being made in accordance with Regulation 6(1) of the SEBI ICDR Regulations, through the Book Building Process wherein not more than 50% of the Offer shall be available for allocation on a proportionate basis to Qualified Institutional Buyers ("QIBs") (such portion referred to as "QIB Portion"), provided that our Company in consultation with the BRLMs, may allocate up to 60% of the Net QIB Portion to Anchor Investors on a discretionary basis in accordance with the SEBI ICDR Regulations (the "Anchor Investor Portion"), out of which one-third shall be reserved for domestic Mutual Funds only, subject to valid Bids being received from domestic Mutual Funds at or above the price at which allocation is made to Anchor Investors ("Anchor Investor Allocation Price"), in accordance with the SEBI ICDR Regulations. In the event of under-subscription or non-allocation in the Anchor Investor Portion, the balance Equity Shares shall be added to the QIB Portion (excluding the Anchor Investor Portion) (the "Net QIB Portion"). Further, 5% of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis to Mutual Funds only, and the remainder of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis to all QIB Bidders (other than Anchor Investors), subject to valid Bids being received at or above the Offer Price. However, if the aggregate demand from Mutual Funds is less than 5% of the Net QIB Portion, the balance Equity Shares available for allocation in the Mutual Fund Portion will be added to the remaining Net QIB Portion for proportionate allocation to all QIBs. Further, not less than 15% of the Offer shall be available for allocation on a proportionate basis to Non-Institutional Investors out of which (a) one-third of such portion shall be reserved for applicants with application size of more than ₹0.20 million and up to ₹1.00 million; and (b) two third of such portion shall be reserved for applicants with application size of more than ₹1.00 million, provided that the unsubscribed portion in either of such sub-categories may be allocated to applicants in the other sub-category of Non-Institutional Investors and not less than 35% of the Offer shall be available for allocation to Retail Individual Investors in accordance with the SEBI ICDR Regulations, subject to valid Bids being received at or above the Offer Price. All potential Bidders (except Anchor Investors) are required to mandatorily use the Application Supported by Blocked Amount ("ASBA") process providing details of their respective ASBA accounts, and UPI ID in case of UPI Bidders, if applicable, in which the corresponding Bid Amounts will be blocked by the SCSBs or by the Sponsor Bank(s) under the UPI Mechanism, as applicable, to the extent of the respective Bid Amounts. Anchor Investors are not permitted to participate in the Offer through the ASBA process. For further details, see "*Offer Procedure*" on page 393 of the DRHP.

This public announcement is being made in compliance with the provisions of Regulation 26(2) of the SEBI ICDR Regulations to inform the public that our Company is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to undertake an initial public offering of its Equity Shares pursuant to the Offer and has filed the DRHP dated July 10, 2025 with the SEBI and the Stock Exchanges. Pursuant to Regulation 26(1) of the SEBI ICDR Regulations, the DRHP filed with the SEBI has been made available to the public for comments, if any, for a period of at least 21 days from the date of publication of public announcement in accordance with Regulation 26(2) of SEBI ICDR Regulations. The DRHP has been filed by hosting it on the website of the Company at www.orientcables.in, website of the SEBI at www.sebi.gov.in, websites of the Stock Exchanges i.e., BSE and NSE at www.bseindia.com and www.nseindia.com, respectively and the websites of the BRLMs, i.e., IIFL Capital Services Limited (formerly known as IIFL Securities Limited) and JM Financial Limited at www.iiflcap.com and www.jmfl.com, respectively. Our Company hereby invites the public to give comments on the DRHP filed with the SEBI and the Stock Exchanges with respect to disclosures made in the DRHP. The public is requested to send a copy of their comments to the SEBI, the Company Secretary and Compliance Officer of our Company and/or the BRLMs at their respective addresses mentioned below in relation to the Offer. All comments must be received by the SEBI and/or our Company and/or the Company Secretary and Compliance Officer of our Company and/or the BRLMs in relation to the Offer at their respective addresses mentioned below on or before 5.00 p.m. on the 21st day from the date of publication of this public announcement in accordance with Regulation 26(2) of SEBI ICDR Regulations.

Investments in equity and equity-related securities involve a degree of risk and investors should not invest any funds in this Offer unless they can afford to take the risk of losing their entire investment. Investors are advised to read the risk factors carefully before taking an investment decision in this Offer. For taking an investment decision, investors must rely on their own examination of our Company and the Offer, including the risks involved. The Equity Shares have not been recommended or approved by the SEBI, nor does the SEBI guarantee the accuracy or adequacy of the contents of this DRHP. Specific attention of the investors is invited to "*Risk Factors*" on page 30 of the DRHP.

Any decision to invest in the Equity Shares described in the DRHP may only be taken after the Red Herring Prospectus has been filed with the RoC and must be made solely on the basis of such Red Herring Prospectus as there may be material changes in the Red Herring Prospectus from the DRHP. The Equity Shares, when offered through the Red Herring Prospectus, are proposed to be listed on the mainboard of BSE and NSE.

For details of the share capital, capital structure of our Company, the names of the signatories to the Memorandum of Association and the number of shares of our Company subscribed by them, please see the section "*Capital Structure*" on page 88 of the DRHP. The liability of members of our Company is limited. For details of the main objects of our Company as contained in the Memorandum of Association, please see the section "*History and Certain Corporate Matters*" on page 229 of the DRHP.

BOOK RUNNING LEAD MANAGERS		REGISTRAR TO THE OFFER
		
IIFL Capital Services Limited (formerly known as IIFL Securities Limited) 24 th Floor, One Lodha Place, Senapati Bapat Marg, Lower Parel (West) Mumbai 400013, Maharashtra, India Tel: +91 22 4646 4728 E-mail: orientcables ipo@iiflcap.com Website: www.iiflcap.com Investor Grievance E-mail: ig.ib@iiflcap.com Contact Person: Nishita Mody/Pawan Kumar Jain SEBI Registration No.: INM000010940	JM Financial Limited 7 th Floor, Chenergy, Appasaheb Marathe Marg, Prabhadevi Mumbai 400 025, Maharashtra, India Tel: +91 22 6630 3030 E-mail: orientcables ipo@jmfl.com Website: www.jmfl.com Investor Grievance E-mail: grievance.ibd@jmfl.com Contact Person: Prachee Dhuri SEBI Registration No.: INM000010361	KFin Technologies Limited 301, The Centrum, 3 rd Floor, 57, Lal Bahadur Shastri Road, Nav Pada, Kuria (West), Kuria, Mumbai, Maharashtra, India 400 070 Tel: +91 40 6716 2222 E-mail: orient.ipo@kfintech.com Website: www.kfintech.com Investor Grievance E-mail: einward.ris@kfintech.com Contact Person: M. Murali Krishna SEBI Registration No.: INR000000221

COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER

Mona Kaushik, 701, 7th Floor Veritas, Golf Course Road, Parsvanth Exotica, Sector 53, Gurugram, Haryana – 1220 03, India; **E-mail:** compliance@orientcables.in; **Tel:** +91 1493294094

All capitalised terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the DRHP.

For **ORIENT CABLES (INDIA) LIMITED**
on and behalf of the Board of Directors

Sd/-

Mona Kaushik
Company Secretary and Compliance Officer

ORIENT CABLES (INDIA) LIMITED is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to make an initial public issuance of its Equity Shares and has filed the DRHP dated July 10, 2025 with the SEBI and the Stock Exchanges. The DRHP is available on the website of the Company at www.orientcables.in, SEBI at www.sebi.gov.in, as well as on the websites of the BRLMs, i.e., IIFL Capital Services Limited (formerly known as IIFL Securities Limited) and JM Financial Limited at www.iiflcap.com and www.jmfl.com, respectively and the websites of National Stock Exchange of India Limited and BSE Limited at www.nseindia.com and www.bseindia.com, respectively. Any potential investors should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to such risks, please see the section entitled "*Risk Factors*" on page 30 of the DRHP and the details set out in the Red Herring Prospectus, when filed. Any potential investors should not rely on the DRHP for making any investment decision.

This announcement is not an offer of securities for sale in the United States or elsewhere. This announcement has been prepared for publication in India only and is not for publication or distribution, directly or indirectly, in or into the United States. The Equity Shares offered in the Offer have not been and will not be registered under the U.S. Securities Act of 1933, as amended ("**U.S. Securities Act**") or any state securities laws in the United States, and unless so registered, may not be offered or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the U.S. Securities Act and applicable state securities laws in the United States. Accordingly, the Equity Shares are being offered and sold outside the United States in offshore transactions as defined in and in compliance with Regulation S under the U.S. Securities Act and the applicable laws of the jurisdictions where such offers and sales are made.

Adfactors

EIH Associated Hotels Limited

A MEMBER OF THE OBEROI GROUP
CIN: L92490TN1983PLC009903
Corporate Office: 7, Shannath Marg, Delhi- 110054
Telephone: +91 11 23890505, **Website:** www.eihassociatedhotels.in
Email: isdho@oberoigroup.com
Registered Office: 1/24 G.S.T. Road, Meenambakkam, Chennai, Tamil Nadu, India - 600 027 **Telephone:** +91-44-2234-4747

NOTICE OF 42ND ANNUAL GENERAL MEETING, REMOTE E-VOTING, E-VOTING AND RECORD DATE

In compliance with the various circulars issued by Ministry of Corporate Affairs dated and Securities Exchange Board of India and other provisions of the Companies Act, 2013 ("Act"), SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations"), the 42nd Annual General Meeting ("AGM") of EIH Associated Hotels Limited ("the Company") is scheduled to be held on Monday, 04th August 2025 at 4:30 P.M. through Video Conferencing/Other Audio Visual Means ("VC/OAVM") facility.

Dispatch of Annual Report and AGM Notice through e-mail

Shareholders are hereby informed that Central Depository Services Limited (CDSL) for and on behalf of the Company, have e-mailed the Annual Report for the Financial Year 2024-25 along with the AGM Notice on Friday, 11th July 2025 to all the Shareholders whose e-mail addresses are registered with the Company/depositories and whose name appear in the Company's Register of Members/Beneficial Owners maintained by the depositories as on Friday, 04th July 2025. Additionally in accordance with the Regulation 36(1)(b) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company has also dispatched letter to Members, whose e-mail addresses are not registered with Company/RTA/DP, providing weblink where the Annual Report for FY 2024-25 can be accessed. The Notice and Annual Report are also available on the Company's website <https://www.eihassociatedhotels.in/investors/annual-reports/>, website of Stock Exchanges i.e., www.nseindia.com, www.bseindia.com and website of Central Depository Services Limited (CDSL) at www.evotingindia.com.

Details and Manner of e-voting

- The remote e-voting shall commence on Friday, 01st August 2025 at 10:00 A.M. and will end on Sunday, 03rd August 2025 at 5:00 P.M. The remote e-voting facility shall not be allowed beyond the said date and time. The Members who have cast their votes through remote e-voting prior to the AGM may attend the meeting but shall not be entitled to cast their vote again.
- The instructions for attending the AGM through VC/OAVM and manner of remote e-voting or e-voting during the AGM for members holding shares in dematerialised mode or physical form or who have not registered their email addresses, has been provided in the AGM Notice. Once the vote on a resolution is cast by the Member, he/she shall not be allowed to change it subsequently or cast the vote again.

Manner of registering / updating the e-mail addresses

- Shareholders holding shares in physical mode and have not registered/updated their e-mail addresses with the Company, may get the same registered /updated, by sending duly filled and signed Form ISR-1 which is available on the website of the Company at <https://www.eihassociatedhotels.in/investors/investor-services-and-contact/> to the Company's RTA at MUFG Intime India Pvt Ltd, Nobel Heights, 1st floor, Plot no. NH-2 LSC, C-1, Block, Near Savitri Market Janakpuri, New Delhi – 110058 or to the Company at 7, Sham Nath Marg, Delhi – 110054.
- Shareholders holding shares in dematerialized mode may contact/ write to their Depository Participants to register/update their e-mail addresses.

Record Date for Dividend & Cut-off date for e-voting

The record date for determining entitlement of dividend and cut-off date for e-voting is Monday, 28th July 2025. A person whose name is recorded in the Register of Members or Register of Beneficial Owners maintained by the Company/Depositories as on cut-off date shall only be entitled to attend AGM, avail the facility of remote e-voting as well as e-voting at the AGM.

The Board of Directors of the Company has recommended a final dividend of Rs. 3.50 (Rupee three and fifty paise only) per equity share of face value Rs.10 each. The final dividend, if approved, by the Members in the ensuing AGM will be paid by 31st August 2025. Further, please refer to our e-mail communication dated 06th June 2025, to the Shareholders in respect of deduction of tax at source on payment of dividend under relevant provisions of the Income-Tax Act, 1961. Please provide necessary documents/information for claiming exemption from TDS on dividend to be paid for the Financial Year ended 31st March 2025 on or before 25th July 2025.

Post-dispatch Acquisition of Shares

Any person, who acquires shares and become member of the Company after dispatch of the AGM Notice and holding shares as on cut-off date i.e. Monday, 28th July 2025 may get the login ID and password by sending an email to helpdesk.evoting@cdslindia.com by mentioning Folio No./DP ID and Client ID. However, if you are already registered with CDSL for remote e-voting, then you can use existing user ID and password for casting vote.

Queries & Grievances

In case of any query/grievance regarding e-voting, members may contact Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call toll free no. 1800 21 09911 or write an email to the Company at isdho@oberoigroup.com

For EIH Associated Hotels Limited

Sd/-
Place: Delhi Tejasi Dixit
Date : 11th July 2025 Company Secretary